இதை ஒழிப்பதற்கு மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தூக்கு தண்டனை கொடுப்பதற்கு சட்டம் இயற்றப்படுமா என்று கேட்டார்கள். கனம் உறுப்பினர் அவர்கள் மிகவும் ஜாக்கிரதை யாக இருக்கவேண்டும். பாதுகாப்புடனும் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திரு. ரா. மார்க்கபந்து : அமைச்சர் அவர்கள் பதில் அளித்த திலிருந்து 3,000 வழக்குகள் தோற்று விட்டிருப்பதாக தெரிகிறது. எந்த அடிப்படையில் இவை தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன என்ப தற்கு ஏதாவது குறிப்புகள் இருக்கிறதா? * Untouchability Act has been misused, என்கிற தகவல் ஏதாவது அரசுக்கு உண்டா?

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : எந்த அடிப் படையில் இந்த வழக்குகள் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன என்ற விவரங்கள் இருக்கிறதா என்று கேட்டார்கள், நீதிவழங்கப் பட்டதின் அடிப்படையில் தான் இந்த வழக்குகள் தோற்கடிக்கப் பட்டிருக்கலாம். இதர விவரங்கள் இங்கே இல்லை.

ஊட்டியில் அரிசன வீட்டுவசதி வளர்ச்சிக் கழகத்திற்கு ஏற்பட்ட பொருட்சேதம்.

*வினா எண். 835— திரு. வ. மு. சுப்பிரமணியம் ; மாண்புமிகு அரிசன நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :—

(அ) 4-11-78 அன்று ஊட்டியில் பெய்த பெருமழையின் காரணமாக அரிசன வீட்டு வசதி வளர்ச்சிக்கழகத்திற்கு ஏற்பட்ட பொருள் சேதத்தின் மதிப்பீடு எவ்வளவு?

(ஆ) இதுபற்றி அரசுக்கு தெரிவிக்கப்பட்டதா?

(இ) மதிப்பீட்டுக்குரிய பொருள்கள் அத்தனையும் வெள் ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டதா?

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : (அ) 4-11-78 அன்று, ஊட்டியில் பெய்த பெருமழையின் காரணமாக தமிழ்நாடு அரிசன வீட்டுவசதி வளர்ச்சி கழகத்திற்கு ஏற்பட்ட பொருள் சேதத்தின் மதிப்பீடு ரூ. 63,881/ ஆகும்.

(ஆ) இதுபற்றி அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.

(இ) மதிப்பீட்டுக்குரிய பொருள்கள் அத்தனையும் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டது.

1979 ஏப்ரல் 26]

திரு. வ. மு. சுப்பிரமணியம் : பேரவைத் தலைவர் அவர்களே, என்னென்ன பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். நான் அறிந்த வரையில் சிமிண்ட் மூட்டைகளும், இரும்புக் கம்பிகளும் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக சொல்லுகிறார்கள். இது உண்மையிலேயே வெள்ளப்பெருக்கினால் தான் அடித்துச் செல்லப்பட்டதா. அல்லது வேறு ஏதாவது மோசடி நடந்திருக்கிறதா?

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இந்த விவரங்களை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். சிமிண்ட் மூட்டைகளும் இரும்பு கம்பிகளும் அடித்து செல்லப்பட்டன என்று சொல்லப்பட்டிருக்கிறது. அங்கே பெரும் மழை பெய்தது என்பது உண்மை, அந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பது உண்மையாக இருக்கலாம்.

திரு. வ. மு. சுப்பிரமணியம் : அமைச்சர் அவர்கள் அதிகாரிகள் தந்திருக்கின்ற அறிக்கையின் மூலம் இந்த விவரத்தை பதிலில் சொல்லியிருக்கிறார்கள். அதைப்பற்றி மறுபடியும் விசாரணை செய்வதற்கு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா?

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நேரத்தில் தான் இது நடந்தது என்று அதிகாரிகள் அனுப்பியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் தான் இந்தப் பதிலை கொடுத்திருக்கிறேன். மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தனியாக தகவல் ஏதாவது இருந்து, அதை எழுதிக் கொடுத்தால் நிச்சயமாக இந்த அரசாங்கம் அதைப் பற்றி மறுபரிசீலனை செய்து விசாரணை நடத்தும்.

சென்னையில் ரிக்ஷாக்களுக்கு மோட்டார்கள் பொருத்தும் திட்டம்.

*வினா எண். 836—திரு. சு. பாலன் : மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :—

தற்போது சென்னையில் ஓடும் எல்லா ரிக்ஷாக்களுக்கும் மோட்டார் பொருத்தி ஓட்டும் முறையை சர்க்கார் அமுல் படுத்த உள்ளதா?

மாண்புமிகு திரு. சி. பொன்னையன் : புதிதாக சைக்கிள் ரிக்ஷாக்களுக்கு உரிமம் வழங்காமல், மோட்டார் பொருத்திய சைக்கிள் ரிக்ஷாக்களுக்கு மட்டுமே உரிமம் கொடுத்து படிப்படியாக மோட்டார் பொருத்திய சைக்கிள் ரிக்ஷாக்களையே நடைமுறைக்கு கொண்டுவர உத்தேசித்துள்ளது.